[9th September 1960

IV.—GOVERNMENT MOTIONS.

(1) ASSOCIATION OF FIVE MEMBERS WITH THE COMMITTEE ON ESTIMATES OF THE LEGISLATIVE ASSEMBLY.

THE HON. SRI R. VENKATARAMAN, Sir, I move—

"That this House nominates the following five members to associate with the Committee on Estimates of the Legislative Assembly for the year 1960–61—

(1) Sri T. P. Srinivasavaradan.
(2) Sri N. Nallasenapathti Sarkarai Manradiar.
(3) Sri M. Rajagopal Pillai.
(4) Sri A. Chidambara Mudaliar.
(5) Sri S. T. Adityan."

MR. CHAIRMAN: The question is—

The motion was put and carried.

"That this House nominates the following five members to associate with the Committee on Estimates of the Legislative Assembly for the year 1960–61—

(1) Sri T. P. Srinivasavaradan.
(2) Sri N. Nallasenapathi Sarkarai Manradiar.
(3) Sri M. Rajagopal Pillai.
(4) Sri A. Chidambara Mudaliar.
(5) Sri S. T. Adityan"

(2) DRAFT OUTLINE OF THE THIRD FIVE YEAR PLAN—*cont.*

MR. CHAIRMAN: We will continue the discussion on the draft outline of the Third Five-Year Plan. Speeches will be limited to ten minutes. Sri Ponnuswamy Chettiar will now speak.

SRI S. R. P. PONNUSWAMY CHETTIAR: *தலைவரவர்களே,* முதலிலே இப்போது வெளியிட்டிருக்கக்கூடிய மூன்றாவது ஐந்தாண்டுத் திட்டத்தை, அதனுடைய எல்லா அம்சங்களையும் பார்க்க, மனப்பூர்வமாக வரவேற்கின்றேன். அரசாங்கம் போடு கின்ற திட்டங்களை மக்கள் எவ்வளவு தூரம் உணர்ந்து செயல் படுகிறார்கள் என்பது, சமீபத்திலே சென்னை அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட 12 கோடி ரூபாய் loan தாராளமாகக் கிடைத்ததிலிருந்தே தெரிகிறது; இது அரசாங்கம் திட்ட மிட்டுத்தான் காரியங்கள் செய்யவேண்டும் என்பதைப் பொது மக்கள் வெகுவாக ஆதரிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தத் திட்டத்திலே குறிப்பாக நமது இராஜ்யத்தில் பெருவாரி யாக இருக்கக்கூடிய கைத்தறித் தொழிலை எடுத்துக் கொள்கிறேன். அதைப் பார்த்த அளவில் இவ்வளவு காலமாக அந்தத் தொழிலுக்கு என்னென்ன நன்மைகள் செய்து இருக் கிறார்களோ, அவைகள் எல்லாவற்றைக் காட்டிலும் மிகச்